Celebrity Fashions Limited

28th August 2023

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai - 400001

Scrip Code : 532695

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, Plot No. C/1,

G Block, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai - 400051

NSE Symbol: CELEBRITY

Dear Sir/Madam,

Sub.: Newspaper advertisement - Notice of 34th Annual General Meeting and e-voting

information

Pursuant to Regulation 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements)

Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisement published in

Business Standard (English) and Tamil Murasu (Tamil) on 28th August 2023 regarding the

completion of dispatch of Annual Report for FY 2022-23 together with the Notice of 34th Annual

General Meeting of the Company and e-voting information.

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,

For CELEBRITY FASHIONS LIMITED

A. Rishi Kumar

Company Secretary & Compliance Officer

Encl.: a/a

CIN: L17121TN1988PLC015655



Beware of fake Telegram, Facebook and other social media entities claiming to be owned by NJ India Invest Private Limited.

There may be fake Telegram, Facebook and other social media entities claiming to be owned by NJ India Invest Private Limited or NJ Wealth ("NJ"). Please do not get misled by them and their luring schemes. NJ India Invest Private Limited / NJ Wealth does not hold any official

It has been observed that few fake groups & profiles are pretending to be owned by our company to misled and investors. Our company is in no way associated with this fake group/communication channel and shall not be held liable for any losses whatsoever.

NJ India Invest Private Limited is only present on the following social media platforms with the handles/channel names as mentioned below:

Twitter: https://twitter.com/NJWealth Instagram: https://www.instagram.com/njwealth.in/ & https://www.instagram.com/njwealth.partner/ YouTube: https://www.youtube.com/@NJWealth0155 & https://www.youtube.com/@njwealthpartners Facebook : https://www.facebook.com/njwealth.in/ & https://www.facebook.com/njwealthpartner/ https://www.facebook.com/njgroup LinkedIn: https://www.linkedin.com/showcase/nj-wealth/

https://www.linkdin.com/company/nj-group/ NJ India Invest Private Limited does not promise or misguide investor/public in any form or on any social platforms for abnormal earnings or returns while investing in any investment products.

We request social media users and investors to report fradulent groups on Telegram in case they come across them to abuse@telegram.org or with to us at email@njgroup.in.

Please visit our official website www.njgroup.in for any authorized and official information about our products and offerings.

ASAHI INDIA GLASS LIMITED

AIS

CIN: L26102DL1984PLC019542 Registered Office: A-2/10. 1st Floor, WHS DDA Marble Market. Kirti Nagar, New Delhi - 110 015. **Phone:** (011) 49454900 Corporate Office: 3rd Floor, Tower-D, Global Business Park, Mehrauli - Gurgaon Road, Gurugram - 122 002 (Haryana) Phone: (0124) 4062212-19, Fax: (0124) 4062244/88 Email: investorrelations@aisglass.com, Website: www.aisglass.com

NOTICE OF 38TH ANNUAL GENERAL MEETING THROUGH VC / OAVM. **BOOK CLOSURE AND REMOTE E-VOTING INFORMATION**

Notice is hereby given that the 38th (Thirty Eighth) Annual General Meeting (AGM) of the Company will be held on Monday, the 18th day of September, 2023 at 3:00 pm IST through Video Conferencing (VC) / Other Audio Video Visual Means (OAVM), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and Rules made thereunder and Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") read with General Circular No. 14/2020 dated 8th April, 2020, Circular No. 17/2020 dated 13th April, 2020, Circular No. 20/2020 dated 5th May, 2020, Circular No. 02/2022 dated 5th May, 2022, and Circular No. 10/2022 dated 28th December, 2022 respectively issued by Ministry of Corporate Affairs ("MCA") and Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15th January, 2021, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13th May, 2022 and Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January, 2023, issued by Securities and Exchange Board of India ("SEBI"), to transact the Ordinary and Special Business(es) as detailed in the Notice sent to the Members at their registered email IDs with the Depository Participant(s) and / or RTA together with Audited Financial Statements including Consolidated Financial Statements of the Company for the financial year ended 31 March, 2023.

The final dividend as recommended by the Board of Directors, if declared at the AGM, would be paid to such shareholders whose name appears in Register of Members / Statement of Beneficial Ownership furnished by the Depositories viz. National Securities Depository Limited (NSDL) and Central Depository Services (India) Limited (CDSL) as on 11th September, 2023. The final dividend, it declared at the AGM, will be paid on or after 24th September, 2023.

The Information and instructions for members attending AGM through VC / OAVM are explained in Note No. 25 of the Notice of AGM. Members attending AGM through VC / OAVM shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Act.

Pursuant to provisions of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 read with the Companies (Management and Administration) Amendment Rules, 2015, read with SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated 9th December, 2020 and Regulation 44 of Listing Regulations and Secretarial Standard on General Meeting (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Company is pleased to provide its Members with facility of "remote e-voting" before the meeting starts (facility to cast vote using an electronic voting system from a place other than venue of a general meeting), through e-voting services provided by CDSL to enable its Members to cast their votes in respect of business(es) to be transacted at the 38th AGM.

Members holding shares either in physical form or in dematerialized form, as on cut-off date of Monday, 11th September, 2023 may cast their vote electronically on the Ordinary and Special Business(es) as set out in the Notice of the 38th AGM through electronic voting system of CDSL. The Notice of AGM commence on Thursday, 14th September, 2023 at 9:00 a.m. and shall end on Sunday, 17th September, 2023 at 5:00 p.m. The remote e-voting module shall be disabled for voting after 5:00 p.m. on 17th September, 2023 and once the vote is cast by the member, the member shall not be entitled to change it subsequently.

Persons who have acquired shares and have become Member after sending of Notice and holding shares as on cut-off date i.e. 11th September, 2023, may follow the same instructions for e-voting as mentioned in the notice of AGM. Any Member who has exercised his right of vote through remote e-voting will be entitled to attend 38th AGM but will not be entitled to vote again in the meeting. In accordance with the relevant circulars, the Notice of the 38th AGM and the Annual Report for the financial year 2022-23 comprising Financial Statements, Board's Report, Auditor's Report and other documents sent by email to all those members, whose email address are registered with the Depository Participant(s) and / or RTA. The same is also available on the vebsite of the Company <u>www.aisglass.com</u> and on the website of CDSL at www.evotingindia.com. The aforesaid documents are also available on website of Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively.

Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e. CDSL and NSDL

	Login type	Helpdesk details
	holding securities in	Members facing any technical issue in login car contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 22 55 33.
	Individual Shareholders holding securities in Demat mode with NSDL	Members facing any technical issue in login car contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no. 022-48867000 and 022-24997000

To enable participation in the remote e-voting process by those shareholders to whom the Notice of the AGM could not be dispatched, may temporarily get their email ID registered at Company's email ID investorrelations@aisglass.com It is clarified that for permanent registration of email address, the members are however requested to register their email address, in respect of electronic holdings with the Depository through the concerned Depository Participants and in respect of physical holdings with the Company's Registrar and Share Transfer Agent, Link Intime India Private Limited.

Manner of casting vote(s) through e-voting: The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its members to cast their votes on all the resolutions set out in the Notice of AGM. The Company is also providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting") to those members who could not cast their vote(s) by remote e-voting. The detailed procedure for e-voting before the AGM ("remote e-voting"), as well as during the AGM ("e-voting") and participation in the AGM through VC / OAVM, has been provided in the Notes to the Notice of the

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM and manner of casting votes through e-voting.

Registration of Bank Details for physical shareholders:

Date: 27th August, 2023

Place: Gurugram

The Members of the Company holding Equity Shares of the Company in physica form and who have not registered their bank details can get the same registered with Link Intime India Pvt. Ltd. (Email ID: rnt.helpdesk@linkintime.co.in). The members are requested to provide details such as Name, Folio Number, Certificate number, PAN, Email ID along with the copy of the cheque leaf with the first named shareholders name imprinted in the face of the cheque lear the first name is name includes name implified in the face of the Gregore lear containing bank name and branch, type of account, bank account number, MICR details and IFSC code in PDF or JPEG format. It is very important that the shareholder should submit the request letter duly signed. RTA will verify the documents provided and will only take on records for all valid cases.

Pursuant to provisions of Section 91 of the Act, and Regulation 42 of the Listing Regulations, the Register of Members and the Share Transfer Books of the Company shall remain closed from Tuesday, 12th September, 2023 to Monday, 18th September, 2023 (both days inclusive) for the purpose of AGN and Dividend of the Company.

For Asahi India Glass Limited

Gopal Ganatra Executive Director General Counsel Company Secretary Membership No. F7090



egistered office: SDF IV & C2, 3rd Main Road, MEPZ/SEZ, Tambaram, Chennai - 600 045 Tel .91-44-4343 2200/4343 2300; Email: investorservices@celebritygroup.com Website: www.celebritygroup.com / CIN: L17121TN1988PLC015655

NOTICE OF THE 34th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION NOTICE is hereby given that the 34^{th} Annual General Meeting ("AGM") of the Company will be held on Monday, 18th September 2023 at 02,30 P.M. IST through /ideo Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the ousiness as set out in the Notice of the 34^{th} AGM dated 14^{th} August, 2023 ("Notice").

The AGM will be convened in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 20/2020 dated 05th May 2022 and 10/2022 dated $28^{\rm th}$ December 2022 issued by the Ministry of Corporate Affairs (MCA) and Circular Nos. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13th May 2022, SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 05th January 2023 issued by the Securities and Exchange Board

Notice convening the AGM and the Annual Report containing Board's Report Auditor's Report, Audited financial statements for the financial year 2022-23, has been sent on 26th August, 2023, through electronic mode only, to those members whose e-mail addresses are registered with the Company/RTA/Depositories as on 18th August, 2023. The requirement of sending physical copies of the Annual Report nas been dispensed with vide relevant circulars

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015, the Company has engaged the services of Central Depository Services (India) Limited (CDSL) to provide e-voting facility (remote e-voting and e-voting at the AGM). The members are also informed that:

1. The cut-off date to determine eligible members to cast votes by e-voting is Monday, 11th September, 2023. The remote e-voting shall be open for 04 (Four) days commencing at 9.00 a.m. on Thursday, 14th September 2023 and ends at 5.00 pm on Sunday, 17th September, 2023.

2. Members may participate in the AGM even after exercising their right to vote through remote e-voting, but shall not be allowed to vote again at the AGM. In case, if a member, cast his vote in remote e-voting as well as through e-voting at the AGM,

the vote cast through remote e-voting only shall be considered. 3. Any person who acquires shares of the Company after dispatch of this Notice and holds shares as of the cut-off date i.e. 11^{th} September, 2023 are requested to refer the e-voting instructions in the Notice. However, if already registered with CDSL for emote e-voting, then the existing user ID and password can be used for casting vote.

4. The notice containing instruction for remote e-voting and e-voting at the AGM is enclosed with the Annual Report which is available on the website of the Company www.celebritygroup.com and e-voting website of CDSL www.evotingindia.com and the website of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of ndia Limited at www.bseindia.com and www.nseindia.com respectivel

5. For any queries/grievances or issues regarding attending the AGM and remote -voting, please refer to Frequently Asked Questions ("FAQ") and e-voting manual available at www.evotingindia.com under help section or reach to Mr. Rakesh Dalvi (022-23058542) of Central Depository Services (India) Limited Helpdesk:1800225533, E-mail:helpdesk.evoting @cdslindia.com or to Link Intime India Private Limited (RTA) (email – rnt.helpdesk@linkintime.co.in / Toll free: 18001020878) or to the undersigned by email at vestorservices@celebritygroup.com.

The Company has appointed M/s. BP & Associates, Practicing Company Secretaries. thennal as the Scrutinizer for conducting the e-voting process (i.e remote e-voting and e-voting at the AGM) in a fair and transparent manner

Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014, the Register of bers and Share Transfer Books will remain closed from Tuesday, 12th September 2023 to Monday, 18th September, 2023 (both days inclusive) for the purpose of AGM.

ACCELERATEBS INDIA LIMITED

CIN: U72200MH2022PLC390266
Regd. Office.: 604, Quantum Tower, Off S.V. Road, Ram Baug,
Malad (West), Mumbai – 400064 Tel.: 9653651592

E-mail: investors@acceleratebs.com | Website: https://www.acceleratebs.com

NOTICE OF THE FIRST (1st) ANNUAL GENERAL MEETING (AGM)

Notice is hereby given that the First (1**) Annual General Meeting (AGM) of AccelerateBS India

Limited (Formerly known as AccelerateBS India Private Limited) ('the Company') will be held or

Friday, September 22, 2023, at 03:00 pm (IST) through Video Conference facility ("VC")/ Othe Audio-Visual means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companie

Act, 2013 ('the Act') and the Rules made thereunder, read with the Ministry of Corporate Affair ('MCA') General Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020

20/2020 dated May 5, 2020, 02/2021 dated January 13, 2021, 19/2021 dated December 08 2021, 21/2021 dated December 14, 2021, 2/2022 dated May 5, 2022 and 10/2022 dated December 28, 2022 (collectively referred to as 'MCA Circulars'). Further Securities and Exchange Board of India ('SEBI') Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79

SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, SEBI/HOCFD/CMD2/CIR/P/2022/62 and SEBI/ HC

/CFD/PoD-2/P/CIR/2023/4 dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 5

2023, respectively issued by the Securities and Exchange Board of India (collectively referred to as "SEBI Circulars") along with any other applicable Circulars issued by MCA and/or SEBI in this

regard, to transact the business set out In the Notice convening the 1st AGM, without the physical

The Company has sent the Notice convening the 1st AGM only through electronic mode of

Monday, August 28, 2023, to Members whose email addresses are registered with the Company Registrar & Share Transfer agent ('Registrar'/ 'RTA')/ Depository Participants ('DPs'). The Notice

of the 1" AGM along with the Annual Report for the financial period from September 09, 2022 to March 31, 2023, of the Company is available on the website of the company at www.acceleratebs.com, the Stock Exchanges i.e., BSE Limited (BSE) at www.bseindia.com as

well as on the website of National Securities Depository Limited ('NSDL') at www.evoting.nsdl.com. The physical copies of the Annual Report for the financial period from

Members may attend and participate in the 1st AGM only through VC/OAVM facility, as indicated

Notice is hereby further given that pursuant to provisions of Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014, and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015

("Listing Regulation") that the Register of Members and Share Transfer Book of the Company will remain closed from Tuesday, September 19, 2023, to Thursday, September 21, 2023 (both days inclusive) for the purpose of 1" AGM of the Company.

Instruction for remote e-voting before and during the 1st AGM:

In compliance with Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and

Administration) Rules, 2014, as amended from time to time. Secretarial Standard - 2 on General Meetings issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the Listing

Regulations, as amended, the Company is providing the Members the facility to exercise their right to vote at the 1" AGM by electronic means only before as well as during the 1" AGM in respect of the business to be transacted at the 1" AGM and for this purpose, the Company has

Comprehensive guidance on (a) remote e-voting before the 1st AGM, (b) participation in and

joining of the 1" AGM through VC/OAVM, (c) e-voting during the 1" AGM and (d) registration of email IDs, are available In the Notice of the 1st AGM, which can be accessed and downloaded on

maintained by the Depositories as of the cut-off date, i.e., Friday, September 15, 2023 ('Cut-Off Date) shall be entitled to avail of the facility of remote e-voting provided by NSDL, either prior to the 1st AGM or remote e-Voting during the 1st AGM on all the resolutions set forth in the Notice of

1st AGM. The remote e-voting period commences on Tuesday, September 19, 2023 at 9:00 a.m. (IST) and ends on Thursday, September 21, 2023 at 5:00 p.m. (IST). The remote e -Voting module shall be disabled by NSDL for voting thereafter. The facility of e-voting will also be made

available during the 1" AGM and the Members attending the 1" AGM, who have not cast their votes by remote e-voting, will be eligible to cast their votes through e-voting during the 1" AGM.

Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change

subsequently. The voting rights of the Members holding Equity Shares shall be in the same

proportion to paid-up share capital held by them in the Company as on the cut-off date, that is

Registration of e-mail address with Company/ DP and obtaining User ID

and Password for e-Voting

Members holding shares in physical mode and who have not updated their e-mail addresses with

the Company are requested to update the same by writing to them at investors@acceleratebs.com Members holding shares in dematerialized mode are requested to register/update their e-ma

Any person holding Shares in physical form and Non-Individual shareholders, who acquire

shares of the Company and become Members of the Company after the Notice is sent through e

mail and holding shares as of the cut-off date i.e. Friday, September 15, 2023, may obtain the

Member is already registered with NSDL for remote e-voting, then he/she can use his/hei existing user ID and password for casting his/her vote. If member has forgotten their password.

hey can reset their password by using "Forgot User Details/Password" or "Physical User Rese

Password* options available on www.evoting.nsdl.com or call on 022-4886 7000 and 022-2499 7000. In case of Individual Shareholders holding securities in demat mode who acquire shares of

the Company and becomes Members of the Company after dispatch of the Notice and holding

shares as of the cut-off date i.e., Friday, September 15, 2023, may follow the steps mentioned in the Notice of the convening 1" AGM under 'Access to NSDL e-Voting system', other methods for

obtaining/procuring user IDs and passwords for e-Voting provided in the 1*AGM Notice.

In case of any queries, you may refer to the Frequently Asked Questions (FAQs) for Members

and e-voting user manual for Members available at the download section of

www.evoting.nsdl.com or call on: 022-4886 7000 and 022-2499 7000 or send a request to

Helpdesk for Individual Members holding securities in demat mode for any technical issue related to log in through Depository i.e., NSDL and CDSL are as given below:

ndividual Shareholders Members facing any technical issue in login can contact NSDL

022-4886 7000 and 022-2499 7000

Individual Shareholders Members facing any technical issue in login can contact CDSL holding securities in demat helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com

or contact at toll Free no. 1800 22 55 33

Mrs. Amita Sandeep Desai (Membership No. FCS 4180) M/s Amita Desai & Co. Practising

Company Secretaries has been appointed by the Board of Directors of the Company as the Scrutinizer for scrutinizing the remote e-Voting process as well as for e-voting during the 1st AGN

The results of the remote e-Voting and votes cast during the 1st AGM shall be declared not later

than two working days from the conclusion of the 1st AGM. The results declared, along with the

Scrutinizer's Report, shall be placed on the Company's website at www.acceleratebs.com and

on the website of NSDL at www.evoting.nsdl.com immediately after their declaration, and

login ID and password by sending a request at evoting@nsdl.co.in or Issuer/RTA. However, if the

A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial ow

Sentember 09, 2022 to March 31, 2023 will be sent to those Members who request the same

the Notice of the 1st AGM. Please note that there will be articipating in person at the 1st AGM of the Company.

pointed NSDL for facilitating voting through electronic means

the Company's website

Friday, September 15, 2023.

addresses with their respective DPs.

Mrs. Prajakta Pawle NSDL at evoting@nsdl.co.in.

Login type

olding securities in demat

n a fair and transparent manner

node with NSDL

mode with CDSL

Place: Mumbai

Date: August 25, 2023

resence of the Members at a common Venue.

For CELEBRITY FASHIONS LIMITED

Date: 26th August, 2023 Place: Chennai

A. Rishi Kumar **Company Secretary**

NHPC Limited

CIN: L40101HR1975GOI032564

legd. Office: NHPC Office Complex, Sector- 33, Faridabad-121003 (Haryan E-mail: sbd-co@nhpc.nic.in, EPABX No.: 0129-2588110 / 2588500 Website: www.nhpcindia.com

[Pursuant to Section 230 (3) and rule 6 and 7)] Company Petition No. 24/6 of 2022 CL-III In the Matter of Scheme of Arrangement between Lanco Teesta Hydro Power Limited (Transferor Company) with NHPC Limited (Transferee Company)

FORM NO. CAA. 2

Notice and Advertisement of notice of the meeting of Unsecured Creditors, Secured Creditors and Members

Notice is hereby given that by an order dated the 23rd February 2023 the Ministry of Corporate Affairs ("MCA/Central Government") has directed separate meetings of Secured creditors, Unsecured Creditors and Equity Shareholders of NHPC Limited (Company) for the purpose of considering, and if thought fit, approving with or without modification, the scheme of rrangement proposed to be made between Lanco Teesta Hydro Powe imited (Transferor Company) with NHPC Limited (Transferee Company)

pursuance of the said order and as directed therein further notice is hereby ven that a meeting of Members of the company will be held through Video onferencing Mode or other Audio-Visual Mode (OAVM) on Friday the 19th day of September 2023 at 12:30 O'clock and the Members are requested attend the same

urther in pursuance of the said order and as directed therein notice is hereby ven that a meeting of Secured Creditors of the company having a debt value f Rs. 1,00,00,000 or more (as on 15.07.2022) will be held through Video onferencing Mode or other Audio-Visual Mode (OAVM) on Friday the 9" day of September 2023 at 14:30 O'clock and the Secured Creditors are equested to attend the same.

Further in pursuance of the said order and as directed therein notice is hereby liven that a meeting of Unsecured Creditors of the company having a debtalue of Rs. 1,00,00,000 or more (as on 15.07.2022) will be held through Video Conferencing Mode or other Audio-Visual Mode (OAVM) on Friday the 29" day of September 2023 at 16:00 O'clock and the Unsecured Creditors are equested to attend the same

Copies of the said arrangement, and of the statement under section 230 can be obtained free of charge at the registered office of the company situated at NHPC Office Complex Sector-33 Faridabad Haryana-121003 India.

The MCA vide order dated 23rd February 2023 and letter dated 16th Augus 2023 has appointed Shri Mohammad Afzal as Chairperson of the Creditors & Shareholders meeting. The above-mentioned compromise or arrangement or amalgamation, if approved by the meeting, will be subject to the sequent approval of the MCA.

compliance with the relevant circulars, the Notice of the Meetings and othe ocuments will be sent only through electronic mode to those members whose email addresses are registered with the Company/RTA/ Depositor Participant(s). The Notice of the meetings will also be available on the Company's website at www.nhpcindia.com, on the website of Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com, and on the website of e voting service provider i.e. M/s (NSDL) at www.evoting.nsdl.com. service provider i.e. M/s National Securities Depository Limite

Manner of casting vote(s) through e-voting by members/ Creditors:

Members and Creditors are requested to carefully read all the Notes set out in he Notice and in particular, instructions for joining the Meeting, manner of asting vote through remote e-voting and e-voting during the Meeting.

The manner of remote e-voting or through e-voting system by the members nolding shares in dematerialized mode, physical mode and for the members who have not registered their email addresses will be provided in the Notice of he Meeting. The details will also be made available on the website of the

he login credentials for casting the votes through e-voting shall be made vailable through the various modes as may be provided in the Notice, which rill be sent through email and made available on website of the Company.

Dated this 24th day of August 2023

Mohammad Afza Joint Secretary (Hydro)
Ministry of Power
(Chairperson appointed for the Meetings)



MACHINO PLASTICS LTD. REGD. OFFICE: PLOT NO. 3, MARUTI JOINT VENTURE COMPLEX

GURUGRAM - 122015 (HARYANA)

NOTICE OF ANNUAL GENERAL MEETING,

E VOTING AND BOOK CLOSURE Notice is hereby given that the 38th Annual General Meeting of the Company

will be held on Thursday, the 28th September, 2023 at 10:00 a.m. through Video Conferencing ('VC') / Other Audio-Visual Means ('OAVM') to transact the business as specified in the notice of AGM forming the part of Annual Report. Members will be able to attend the meeting through VC/OAVM at https://machino.webex.com/machino/j.php?MTID=mb26031a3ec6a23da

Notice is also hereby given that pursuant to Section 91 of the Companies Act, 2013, and applicable rules thereunder; the register of member and share transfer books of equity shares of the Company will remain closed on Thursday, the 28th September, 2023 for the purpose of the Annual General Meeting for the financial year ended on 31st March, 2023.

As per section 108 of the Companies Act, 2013 and rules made thereon the electronic voting (e-voting) facility shall be provided to the members of the company holding shares as on 21st September, 2023 to cast their vote electronically on the Ordinary and Special business as set out in the Notice of Annual General Meeting through electronic voting system of National Securities Depository Limited ("Remote E Voting), the details of the process and manner of which is given in the Annual Report of the Company. All the members are informed that:

- The remote e-voting period shall commence on 25th September 2023
- The remote e-voting period shall end on 27th September, 2023 (05:00 p.m.) The e-voting period will also be available from 11:00 a.m. till 12:30 p.m. on
- 28th September 2023 in case if allowed by NSDI The cut-off date for determining the name of eligibility to vote by electronic
- means from the attending place or at the AGM shall be 21st September
- Any person who acquires shares of the Company and/ or becomes member of the Company after the date of dispatch of Notice of AGM to members and holding shares as on cut-off date i.e. 21st September, 2023 or who have not received their login id and password; may obtain the login id and password for voting by electronic means by sending request at evoting@nsdl.co.in or rta@alankit.com. However, if a person is already registered with NSDL for e-voting then existing user ID and password can be used for casting vote;
 Members may note that a) the remote e-voting module shall be disabled by
- NSDL after the aforesaid date and time for voting and once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently; b) the members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM through Video Conferencing ('VC') / Other Audio-Visual Means ('OAVM') but shall not be entitled to cast their vote again; c) a person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM through Video Conferencing ('VC') / Other Audio-Visual Means ('OAVM');
- The Notice for the AGM and Annual Report have been sent to all the members whose email addresses are registered with the Company/ Depository participants. The notice of AGM and annual report for the financial year 2022-23 is available on the Company's website at www.machino.com and can be downloaded by clicking on the link https://machino.com/wp-content/uploads/2023/08/Annual-Report-2022-23-Machino-Plastics-Limited.pdf and also on the website of NSDL at https://www.evoting.nsdl.com In case of queries, members may refer to the Frequently Asked Questions
- (FAQs) for members and e-voting user manual for members at the downloads section of www.evoting.nsdl.com or call on 022-4886-7000 or 022-2499-7000 or contact Ms. Snehal Bhame, Assistant Manager, NSDL, Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013 at the designated e-mail ids: evoting@nsdl.co.in or snehalB@nsdl.co.in or at grievances connected with the voting by electronic means. Members may also write to the Company Secretary at sec.legal@machino.com or at the registered office address.

The Annual Report 2022-23 and other communication sent electronically wi be displayed on the Company's website at www.machino.com and will also be available for inspection at the registered office of the company during the office hours. Further, as a member of the company, you will be entitled to be furnished, free of cost, a printed copy of the documents of the company sent electronically, upon receipt of the requisition from you. Further details are available on the company website at www.machino.com and may also be accessed on the website of Stock exchange at

www.bseindia.com. For Machino Pastics Limited

Date: 26th August, 2023 Place: Gurugram

Aditya Jindal Chairman cum Managing Director

Genus Power Infrastructures Limited Genus

(Registered Office: G-123, Sector-63, Noida-201307, Uttar Pradesh) (Tel.: +91-120-2581999; E-mail: cs@genus.in; Website: www.genuspower.com CIN: L51909UP1992PLC051997)

Notice of the 31st Annual General Meeting,

Record Date and E-Voting Information Notice is hereby given that the 31st Annual General Meeting ("AGM") of the Members of Genus Power Infrastructures Limited ("Company") will be held on Thursday, September 28, 2023 at 11:00 a.m. IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, read with the applicable circulars issued by the Ministry of Corporate Affairs and the SEBI, in this regard (Collectively referred to as "applicable circulars") to transact the business as set forth in the Notice of AGM.

In accordance with the applicable circulars, the Notice of AGM and Annual Report for the financial year 2022-23 will be sent to all those members of the Company, whose email addresses are registered with the Company/RTA/Depository Participant(s) /Depositories. The aforesaid documents shall also be available on website of the Company at www.genuspower.com, website of the Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com and website of the Stock Exchanges at www.bseindia.com and

Members are requested to intimate changes, if any, pertaining to their name, postal address, email address, telephone/mobile numbers, permanent account number (PAN), nominations, power of attorney, bank details (such as name of the bank and branch details, hank account number, MICR code, IFSC code), etc., to their DPs, in case the shares are held in electronic form, and to the Company's Registrar and Share Transfer Agent (i.e. Ws. Niche Technologies Private Limited, Kolkata) ("RTA"), through Form ISR-1/ISR-2, a applicable, along with necessary supporting documents, in case the shares are held in physical form. Further, members may note that SEBI has mandated the submission of PAN by every participant in the securities market.

Members holding shares as on the cut-off date i.e. September 21, 2023 (including Members, who are holding shares in physical form or who have not registered their email addresses with the Company) may cast their vote electronically on the business as set forth in the Notice of AGM through remote e-voting or e-voting during the AGM by following the procedures/instructions, mentioned in the Notice of AGM. The detailed procedure or instructions for e-voting and joining the AGM are provided in the notice of AGM. Please read the instructions mentioned in the Notice of AGM before exercising your vote.

The Board of Directors has recommended a dividend of Re.0.75 (Seventy Five paisa) per equity share of face value of Re.1/- each (75% of the face value) for the FY 2022-23 to the Members for their approval. The Company has fixed Thursday, September 21, 2023 as the "Record Date" for the purpose of determining the Members eligible to receive dividend for the financial year 2022-23. The dividend, if declared at the AGM, will be paid within a period of 30 days from the conclusion of the AGM to those Members whose name appears in the Register of Members as of the close of business hours on Thursday, September 21, 2023 subject to deduction of tax at source, where applicable. The dividend will be paid through various online transfer modes to the Members who have updated their bank account details Dividend warrants / demand drafts will be dispatched to the registered address of the Members who have not updated their bank account details. To avoid delay in receiving dividend directly in bank account, Members are requested to update their bank details with their Depository Participants, where shares are held in dematerialised mode, and with the RTA/Company, where the shares are held in physical mode. For Genus Power Infrastructures Limited

Place : Jaipur Dated : August 26, 2023

SPIC

SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION LIMITED

CIN:L11101TN1969PLC005778 Registered Office: SPIC HOUSE, 88 Mount Road, Guindy, Chennai 600 032. Registered Office: SPIC HOUSE, 88 Mount Road, Guindy, Chennal 600 032
Phone: 044-22350245.

E-mail: spiccorp@spic.co.in shares.dep@spic.co.in website : www.spic.in

NOTICE TO THE SHAREHOLDERS REQUESTING TO REGISTER E-MAILS

The Ministry of Corporate Affairs (MCA) vide General Circular No.10/2022 dated December 28, 2022 and SEBI vide Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 (collectively referred to as "said Circulars") permitted the holding of Annual General Meeting (AGM) through Video Conferencing (VC) or other Audio Visual Means (OVAM).

In compliance with the said Circulars and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 the Notice of AGM shall be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories / Registrar and Transfer Agents (RTA). Members may note that the Notice of AGM will also be available on the Company's website www.spic.in., website of the National Stock Exchange of India Limited at www.nseindia.com and the website of the E-Voting service provider M/s.Central Depository Services (India) Limited at https://www.evotingindia.com/

Members are hereby requested to register their email address with the Company/ Depositories/RTA, if not already updated, by following the below instructions. Updating the email ids will enable the Company to provide you with a copy of Notice for AGM and Annual Report and to participate and vote in Resolutions, besides other

Members who are holding shares in physical /demat form/may follow the below procedure to register / update their e-mail and other particulars with Company RTA/Depositories

- Request for registration / change of the information shall be submitted in Form ISR-1 prescribed by SEBI which is available in the website of the Company under the following link: https://www.spic.in/investors/get-in-touch/. The scanned copy of the filled Form and other required documents may be sent to the RTA by e-mail at $\underline{investor@cameoindia.com.} Alternatively, the aforesaid information may be sent by post$ or courier viz., Cameo Corporate Services Limited, Unit: Southern Petrochemical Industries Corporation Limited, Cameo Corporate Services Limited "Subramanian Building" No 1 Club House Road, Chennai - 600 002, Tel: 044-28460390 / 28460718.
- Members holding shares in demat mode may approach their Depository Participant (DP) for the above purpose. Also, it may be ensured that the option to receive the Notices and other communications by e-mail has been duly exercised / registered with DP in respect of such holdings. This will enable the Shareholders to receive the Notice of AGM/EGM/Postal Ballot and

other communication as and when sent by the Company in the future

(By Order of the Board) For Southern Petrochemical Industries Corporation Limited M B Ganesh

Place: Chennai - 600 032 Date: 28th August, 2023



आरईसी लिमिटेड।REC Limited

(भारत संस्कार का महारत्न उद्यम) (A Maharatna Government of India Enterprise) Regd. Office: Core-4, SCOPE Complex, 7 Lodhi Road, New Delhi-110003 Corporate Office: REC World Headquarters, Plot No. I-4, Near IFFCO Chowk Metro Station, Sector-29, Gurugram-122001 (Haryana) Tel.: +91-124-4441300 | Website: www.recindia.nic.in

Addendum to Notice of 54th Annual General Meeting

This is with reference to the Notice dated August 11, 2023 sent electronically to the members on August 14, 2023, for convening 54th Annual General Meeting (AGM) of REC Limited (the 'Company') on Wednesday, September 6, 2023 at 11:00 A.M. IST through video conferencing (VC)/other audio-visual means (OAVM), to transact the business as set out therein. The said notice has been sent in due compliance with the provisions of the Companies Act, 2013 ("the Act") read with Rules made thereunder and other applicable provisions.

Subsequent to the issuance of the Notice of 54th AGM, the Ministry of Power (MoP), vide its Office Order dated August 21, 2023, has appointed Shri Shashank Misra (DIN: 08364288), Joint Secretary, MoP as Government Nominee Director on the Board of REC, with immediate effect and until further orders, vice Shri Piyush Singh (DIN: 07492389). Pursuant to Section 160 of the Companies Act, 2013 read with Rule 13 of the

Companies (Appointment and Qualifications of Directors) Rules, 2014, and other applicable provisions, the Company has received notice in writing proposing the name of Shri Shashank Misra as candidate for the office of Director of the Company, for consideration at the forthcoming Annual General Meeting (AGM). The said agenda would be included in the remote e-voting facility commencing from Sunday, September 3, 2023 (0900 hours) to Tuesday, September 5, 2023 (1700 hours) and also in the e-voting facility available during the AGM, for members to vote electronically.

Accordingly after due compliance of applicable laws, an addendum to the Notice of 54th AGM for additional agenda as Special Business at Item No. 10 i.e. proposal for appointment of Shri Shashank Misra as Government Nominee Director, along with Statement pursuant to Section 102 of the Act. has already been sent electronically to those Members of the Company whose email addresses are registered with Company/Depository Participant (DP), as on the cut-off date and it shall be form an integral part of the original Notice dated August 11, 2023 of 54th AGM of the Company and the notes provided therein, for all purposes.

The said addendum is also available on the Company's website i.e. www.recindia.nic.in, websites of stock exchanges i.e. www.bseindia.com and www.nseindia.com and on the website of NSDL at www.evoting.nsdl.com.

For REC Limited

(J.S. Amitabh)

Place: Gurugram Date: August 27, 2023 Executive Director & Company Secretary

Helpdesk Details

helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call a

Kunal Shah Managing Director

ommunicated to the Stock Exchanges where the Company's Shares are listed viz BSE and b டெல்லியில் போராட அனுமதி கோரி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மனு

மேகதாதுவில் காவிரி யின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதி வழங்க கூடாது. காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வேளாண். விளை பொருளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென் னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநில தலைவர் அய் யாக்கண்ணு தலைமை யில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

32வது நாளாக இன்று

திருச்சி, ஆக. 28- விவசாயிகள் அரை நிர்வா ணத்துடன், எலும்பு கூடு களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அரியலூர் சென்ற இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லினை, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயி கள் சங்கத்தினர் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம், மனு வழங்கினர். பின்னர் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் போராட அனு மதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை களை கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடவ டிக்கை எடுப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.



அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளிக்கும் விவசாயிகள்.

செஞ்சி அருகே மாந்தோப்பில்

சாமியாருக்கு கத்திக்குத்து

நண்பர் தப்பி ஓட்டம்

செஞ்சி, ஆக. 28- ராம்பட்டு பகு தியை விழுப்புரம் மாவட்டம் சேர்ந்த சரவணன் (40) என்பதும் திரு

செஞ்சியை அடுத்த பெருங் காப்பூரில் கண் ணன் என்பவரது மாந்தோப்பில் இன்று காலை சோமியார் ஒரு வர், வயிற்றில் சிறிய காயங் களுடன் மயங்கி கிடந்தார். அவ் சாமியார் சரவணன் கிராமத்திலிருந்து

வர்கள் பார்த்து அதிர்ச்சிய வருமாறு இவருக்கு நேற்று டைந்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமியாரை செஞ்சி அரசு மருத்து வ ம னை யில் சேர்த்தனர். விசாரணை யில் அவர், திருவண்ணா போலீசார் விசாரணை

வெண் ணா மலை யில் ஸ்ரீழ் இஷ்டா மந்தா பெயரில் கௌரி காளியம் மன் அருள்வாக்கு மையம் நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் பெருங் காப் பூர்

போனில் அழைப்பு வந்த தாகவும், அதன்பேரில் நண்பருடன் வந்ததாக கூறினார். அவர்தான் இவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மலை மாவட்டம் பெய நடத்தி வருகின்றனர்.



தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10ம் தேதிகளில் ஜி–20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதனால் டெல்லியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட 'பாரத்' மண்டபத்தின் முகப்பு பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் வாலிபருக்கு சரமாரியாக கத்திக்குத்து

அண்ணாநகர், ஆக.28-கூலி தொழிலாளி கைது கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் மது போதையில் ஏற்பட்ட தக ராறில், வாலிபரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக தத்திய கூலி தொழிலா ளியை போலீசார் கைது செய்தனர். எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்று விசாரணை நடத்தி வரு

சென்னை கொடுங்கை யூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(39). இவர் கூலி தொழிலாளி. திருவண்ணாமல**ை** மாவட் டத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (28). இவரும் கூலி தொழிலாளி. இருவரும் கோயம்பேடு மார்க்கெட் ஏ ரோட்டில் உள்ள டாஸ் மாக் கடையில் நேற்றிரவு மது அருந்திவிட்டு கோயம் பேடு ஆம்னி பேருந்து நிலை யம் வந்துள்ளனர். அப் போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக் கிக்கொண்டனர். இதில் பயந்துபோன சதீஷ்குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளார். இருப்பினும் மணிகண்டன் தான் வைத் திருந்த கத்தியை எடுத்து கொண்டு துரத்தி துரத்தி சரமாரியாக குத்தியதில் சதீஷ்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்த தும் கோயம்பேடு போலீ சார் சென்று சதீஷ்குமாரை மீட்டு கீழ்பாக்கம் அரசு

மருத்துவமனைக்கு அனுப்

பிவைத்தனர். ஆபத்தான ரயிலில் நெரிசல் காரணமாக இடம் இல்லாததால்

அதிகாரிகள்-பயணிகள் கடும் வாக்குவாதம்

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பரபரப்பு



புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் ரயிலில் . ஏற முடியவில்லை. அதனால் அவர்கள் ரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம், ஆக.28- ணிக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலை யத்தை தினமும் பல்லாயி ரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். செய்யூர், சூணாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் மற்றும் வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு வந்து பின்னர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர் கள் பெரும்பாலும் பாண் டிச்சேரியில் இருந்து வந்து மதுராந்தகம் ரயில் நிலை யத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு வரும் ரயிலிலேயே யாமல் திரும்பிவந்து வேறு பயணிக்கின்றனர். 11 பெட் டிகளுடன் செல்லும் இந்த ரயிலில் இரண்டு பெட்டி கள் ரிசர்வேஷன் ஆகவும் இரண்டு பெண்கள் பெட் டிகளாகவும் ஒரு பெட்டி மாற்றுத்திறனாளிகள் மற் றும் லக்கேஜ் வைப்பதற்காக பயணிகள் திரும்பிச் செல்ல ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 பொது பெட்டிக

வழக்கமாக இந்த ரயில் விழுப்புரம், திண்டிவனம் வரும்போதே 6 பொது பெட்டிகளும் நிரம்பிவிடும். இதனால் இதைதாண்டி உள்ள மேல்மருவத்தூர், மது ராந்தகம் வரும்போது பய ணிகள் ஏறஇடமின்றி படிக் கட்டில் தொங்கிக்கொண்டு பயணிப்பது அதிகரித்து வந் தது. சமீபகாலமாக படிக்கட் டில் நின்றுகூட பயணிக்க முடியாத அளவுக்கு மக்க ளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையம் உள்பட பல பகுதிகளில் சுமார் 200 நபர்கள் ரயிலில் ஏற முடி வாகனங்கள் மூலமாக சென்னைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் டிக்கெட் கவுன்ட ரில் வேகமாக டிக்கெட் பெற முடியாத காரணத் தினாலும் பெரும்பாலான வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை இன்று காலை ளில் மற்ற பயணிகள் பய யும் நீடித்ததால் அப்போது

பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் சென்று கடும் வாக்குவாதம் செய்த னர். இதன்காரணமாக குறிப்பிட்ட பாண்டிச்சேரி, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாம தமாக புறப்பட்டு சென்றது. இந்த ரயிலை தொடர்ந்து அடுத்தப்படியாக வந்த திருச்செந்தூர், சென்னை ரயில் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நிறுத்தி பய ணிகள் அனைவரையும் அதில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி பயணி கள் கூறும்போது, ''இந்த பிரச்னை தீர பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடு தல் பெட்டிகள் இணைக்க வேண்டும். திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல் லும் ரயில் மதுராந்தகத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். டிக்கெட் கவுன்டரில் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் கவுன் டர் திறந்து வேகமாக டிக் கெட் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்ற

நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரித்து மணிகண்டனை கைது செய்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ''கோயம் பேடு ஏ ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் இரவு முழுவதும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையிலும் கள்ள சந்தையில் மதுபாட்டில் கள் விற்பனை செய்து வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்யும் கூலி தொழிலா ளர்கள் வந்து மது அருந் தும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொள்கின்றனர். இது தொடர்பாக பல முறை கோயம்பேடு போலீ சாருக்கு தகவல் தெரி வித்து விட்டோம். எனவே, இந்த விஷயத்தில் போலீ சார் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்ற

நடிகர் வடிவேலுவின் சகோதரர் மரணம்

அமைச்சர் பி.மூர்த்தி அஞ்சலி

மதுரை, ஆக. 28-நடிகர் வடிவேலுவின்

தம்பி உடல்நலக் குறைவால் இன்று காலை மதுரையில் இறந்தார். அவரது உடலுக்கு அமைச் சர் பி.மூர்த்தி உள் ளிட்ட பலர் அஞ் சலி செலுத்தினர்.

மதுரை விரக னூர் அருகே, ഇராவதநல்லூரில் உள்ள மந்தை பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த வர் ஜெகதீஸ்வரன் (52). இவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் 2வது தம்பியாவார். சிம்பு கதா நாயகனாக நடித்த காதல் அழிவதில்லை உள்ளிட்ட 2 படங்களில் நடித்துள்ள ஜெக்தீஸ்வரன், அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க

கடந்த சில நாட்களாக பிர பல நகைச் சுவை உடல்நலக்குறைவால் மருத் துவமனையில் சிகிச்சை

பெற்று வந்தார். உடல்நிலை மோச மாகவே நேற்றிரவு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இன்று காலை ஜெக்தீஸ்வ ரன் மரணமடைந் தார். முன்னதாக இன்று காலை மது

ரைக்கு வந்த நடி வடிவேலு, தம்பியின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். ஐராவதநல்லூரில் உள்ள வீட்டில் ஜெகதீஸ்வரன் உடல் வைக்கப்பட்டுள் ளது. அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் உறவினர்கள் அஞ் சலி செலுத்தினர். இன்று பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. நடிகர் வடிவேலுக்கு 3 தம்பிகள், பிறந்தோர் ஆவர்.

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலம்

சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

டிகை மிகச் சிறப்பாகக் கொண் டாடப் படு வது டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திரு வோண நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு ஓணம் பண் டிகை கொண்டாடப்படு

அசுரர்களி லேயே மக்கள் மிகவும் நேசிக்கக் கூடிய, வளமாக, திறமை யாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் வந்து மக்கள் நன்றாக வாழ்கிறார் களா என பார்த்து செல்வ தாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம்

மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுல குக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் வித மாக 10 நாள் பண்டிகை யாக ஓணத்தை கொண் டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடு களை அலங்கரித்து விளக் கேற்றி மலையாள மக்கள்

வரவேற்பு அளிப்பார்கள். கேரள மக்களால் ஒவ் வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரி சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. கேரளம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மலை கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கோ**ல**ா கலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகை கூறியுள்ளார்.

சென்னை, ஆக.28- கேரளாவில் மட்டுமல் கேரளாவில் ஓணம் பண் லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னி வழக்கம். ஒவ்வொரு ஆண் யாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிக ளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண் டிகை நாளை(29ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன் னிட்டு நீலகிரி மாவட்டத் தில் ஆகஸ்ட் 29ம் தேதி . உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 16ம் தேதி பணி நாளாக இருக்கும் என அம் மாவட்ட ஆட்சியர் அம் ரித் அறிவித்துள்ளார்.

அதேபோன்று, சென் னையிலும் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். வணிகம் தொடர்பாகவும், வேலை சம்பந்தமாகவும் அதிக அளவில் இருப்ப தால் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், நாளை சென்னை மாவட் டத்திற்கு உள்ளூர் விடு முறை அளிக்கப்பட்டுள்

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் (29ம் தேதி) சென்னை மாவட் டத்திற்கு அரசு ஆணைப் யாள மொழி பேசும் மக் படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக இருக்கும்" என்று திமுக தலைவராக பொறுப்பேற்று

6ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பேற்ற பிறகு 2019 மக்க

ளவை தேர்தல், 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்

வெற்றி வாகை சூட முக் கிய காரணமாக இருந்

தார் என்பது குறிப்பிடத்

செயலாளர் கனிமொழி

எம்பி வெளியிட்டுள்ள

வும் தலைவர் கலைஞ

ரும் கட்டிக்காத்த நம்

பணியாற்றி, ஆறாம் ஆண்

டில் அடியெடுத்து வைக்

வாழ்த்து செய்தி:

திமுக துணை பொது

பேரறிஞர் அண்ணா

சென்னை, ஆக. 28-திமுக த**லை**வராக பொறுப் பேற்று 6ம் ஆண்டில் அடி யெடுத்து வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு பல்வேறு அரசி யல் கட்சி தலைவேர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள

திமுகவின் தலைவராக

கலைஞர் 1969 முதல் 2018 வரை 49 ஆண்டுகாலம் இருந்து வந்தார். வயது மூப்பின் காரணமாக _ அவரது உடல்நிலை குன் றியதால் 2017ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திமுக வின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக்கொண் டார். கருணோநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டா லின் தேர்வு செய்யப்பட் டார். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று 5 ஆண்டுகள் நிறை வடைந்து, இன்றுடன் 6ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல் வேறு அரசியல் கட்சி தலைவெர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதே போல கட்சியின் மூத்த நிர் வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

திமுக தலைவேராக மு.க.ஸ்டாலின் பொறுப் பணிகள் நமக்கு எழுச்சி யூட்டுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்

பட்டுள்ளது. திமுக இளைஞர் அணி செய்லாளர் அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி யிருப்பதாவது:

தமிழ்நாட்டின் ஒற்றை

நம்பிக்கையாம் நம் திமுக வின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று இன்றுடன் *5* ஆண் டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மை சட்டமன்ற தேர்தல், 2022 யெல்லாம் வழிநடத்தவுள் ளார். அரை நூற்றாண்டு தல் ஆகியவற்றில் திமுக காலம் இயக்கத்தை கட் டிக்காத்த கலைஞரின் வழி நின்று கழகத்தின் கொள் கையாலும், ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்க ளாலும் இந்திய ஒன்றியத் திற்கே வழிகாட்டி வருகி றார் நம் கழகத்தலைவர். 2019 நாடாளுமன்றத் தேர் தல்- 2021 சட்டமன்றத் தேர்தல்- 2022 உள்ளாட் சித் தேர்தல் என களம் திமுகவின் தலைவராக கண்ட அத்தனை தேர்தல் ஐந்தாண்டுகள் சிறப்புற களிலும் வெற்றி வாகை சூடிய கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு 2024 கும் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற தேர்தலில் என் வாழ்த்துகள். இந்திய பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி ஜனநாயகம் கடும் நெருக்க இந்தியாவுக்கு விடியலை டியைச் சந்தித்து வரும் ஏற்படுத்த அயராது வேளையில், ஒன்றுபட்ட உழைப்போம்.

இவ்வாறு அதில் கூறப் கும் அவரது அரசியல் பட்டுள்ளது.

பாலியல் புகார் கொடுத்த

இந்தியாவை மீட்டெடுக்

பெண்ணின் தாயார் நிர்வாணப்படுத்தி சித்ரவதை

சகோதரன் படுகொலையால் பதற்றம்

போபால், ஆக.28- வழக்குப்பதிவு செய்துள்ள மத்திய பிரதேச மாநிலம் னர். இதில் 8 பேர் கைது சாகர் மாவட்டத்தை சேர்ந்த வர் விக்ரம்சிங். இவர் 2019ல் அதே பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவ ருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகு றித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விக்ரம்சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த விக்ரம்சிங் வாபஸ் பெறும்படி தலித்

ஆனால் அவர்கள் வழக்கை வாபஸ் பெற மறுத்து விட டனர். இதனால் ஆத்திரம அடைந்த விக்ரம்சிங் தனத உறவினர்கள் சிலருடை சேர்ந்து தலித் பெண்ணி வீட்டிற்கு சென்றுள்ளனர அங்கு அந்த பெண் தனத தாயாருடன் இருந்துள்ளாற அப்போதுவழக்கைவாபல பெறமிரட்டிய கும்பல், அந் பெண்ணின் வீட்டில் இருந்த பொருட்களையும், மேற்கூ ரையும் அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர்.

அப்போது பாதிக்கப் பட்ட பெண்ணின் சகோ தரரான 20 வயது வாலிபர் அங்கு வந்துள்ளார். அவ ரிடமும் வழக்கை வாபஸ் பெறுமாறு கும்பல் கட்டா யப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வாலிபர் மறுப்பு தெரி விக்கவே அவரையும் சரமா ரியாக அடித்து உதைத்து தாக்கினர். இதைப்பார்த்த வாலிபரின் தாயார் கும்பலி டம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப் போது அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத் திய கும்பல் அவரையும், அவ ரது மக்கையும் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள் ளனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம டைந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார். கும்பல் தாக்கியதில்

படுகாயமடைந்த அவரது தாய்க்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் தியுள்ளது. இதுதொடர்பாக விக்ரம்சிங் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை, பாலியல் தொல்லை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட் டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு சஞ்சீவ் உய்கே தெரி

வித்துள்ளார். இச்சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதட்டம் நில வுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவத்திற்கு ஆளும் பாரதிய ஜனதா அரசு மீது காரணமாகவே இந்த சம்ப தனக்கு எதிரான வழக்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட் டியுள்ளன. இதுதொடர் பெண்ணின் குடும்பத்தி பாக காங்கிரஸ் தலைவர் லாக்குவதாகவும் அவர்குற் னரை மிரட்டி வந்துள்ளார். மல்லிகார் ஜூன கார்கே றம் சாட்டியுள்ளார்.

டைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது ("அறிவிப்பு").

கூறுகையில், மத்திய பிர தேசத்தில் தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மீது ஒடுக்கு முறை தடையின்றி தொடர்கிறது. தலித்களுக்கு எதிரான குற்றங்கள் விகி தத்தில் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் பூபேந்திரசிங் மறுத்துள்ளார். தகராறு வம் நடந்துள்ளதாகவும், இதனை காங்கிரஸ் அரசிய



செலிபிரிட்டி பேஷன்ஸ் லிமிடைப

ப**திவு அலவலகம்:** SDF IV & C2, 3வது பிரதான சாலை, மெப்ஸ்/செஸ், தாம்பரம் சென்னை-600 045. லபேசி 91–44–4343 2200/4343 2300; மின்னஞ்சல்: <u>investorse</u>

> CIN: L17121TN1988PLC015655 34வது வருடாந்திர பொதுக்கூட்டம் அறிவிப்பு

1 ஆகஸ்ட், 2023 தேதியிட்ட 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு அலு செயல்படுத்த நிறுவனத்தின் 34வது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") திங்கட்கிழமை, 18 செட்டம்பர், 202 அன்று இந்திய நேரம் பிற்பகல் 02.30 மணிக்கு காணொளி காட்சி ("VC") / இதர ஒலி ஒளி வழிமுறை ("OAVM") மூல

தேதியிட்ட பொது சுற்றழிக்கை எண்கள் 20/2021,10/2022 மற்றும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தா வழங்கப்பட்ட 13 மே 2022 மற்றும் ஜனவரி 05, 2023 தேதியிட்ட முறையே சுற்றழிக்கை எண் SEB/HO/CFD/CMD IR/P/2022/62 மற்றும் SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 ஆகியவற்றுடன் நிறுவனங்கள் சட்டம், 2013 இ பொருந்தும் விதிகள் மற்றும் அதன்கிழ் உருவாக்கப்பட்ட விதிகள் மேலும் செபி (டட்டியல் கடப்பா டுகள் மற்ற வெளியீடு தேவைகள்) ஒழுங்குவிதிகள், 2015 விதிகளுக்கிணங்க வருடாந்திர போதுகூட்டம் கூட்டப்படவுள்ளது

பருடாந்திர பொதுக்கூட்டம் நடத்தும் அறிவிப்பு மற்றும் 2022–23 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்க இயக்குனர்கள் குழு அறிக்கை தணிக்கையாளர் அறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் அடங்கி ஆண்டு அறிக்கை ஆகியவை 18 ஆகஸ்ட், 2023 தேதிப்படி நிறுவனப்ரRTA(வைப்பாளர்களிடம் தங்கள் மின்னது முகவரிகளை பதிவு செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு பட்டும் மின்னனு முறையில் 26 ஆகஸ்ட், 2023 அன் அனுப்பப்பட்டுள்ளன. மேற்கூறிய உரிய சுற்றறிக்கைகளின்படி ஆண்டு அறிக்கையின் காகித[்]பிரதிகளை அனுப்ட

ிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 108 மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 20 இன் விதி 20 மேலும் செபி (பட்டியல் கடப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) ஒழுங்குவிதிகள், 2015 இ வீதி 44 ஆகியவற்றின் படி, மின்னனு வாக்குப்பதிவு (தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்தி பொதுக்கூட்டத்தில் மின்னனு வாக்குப்பதிவு) வசதிக்காக சென்ட்ரல் டெயாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெடில் (CDSL) சேவைகளை நிறுவனம் பெற்றுள்ளது. உறுப்பினர்களுக்கு மேலும் தெரிவிப்பதாவது:

1. மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்களை தீர்மானிக்க வரம்பு தேதி திங்கட்கிழன 11 செப்டம்பர், 2023 ஆகும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவானது வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2023 கான 9.00 மணிக்கு தொடங்கி, ஞாயிற்றுக்கிழ 17 செப்டம்பர், 2023 மாலை 5.00 மணிக்கு முடிவறும் 04 (நான்கு) நாட்ச

. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திட பொதுக் கூட்டத்தி ந்து கொள்ளலார். ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் விண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட பாட்டார்க்க ஒருவேளை, ஒரு உறுப்பினர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையிலும் வருடாந்திர பொதுக்கூட்டத்தி பின்னனு வாக்குப்பதிவு முறையிலும் வாக்களித்திருந்தால், தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மூல வாக்குப்பதிவு மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த அறிவிப்பு வழங்கிய பிறகு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருக்கும் மேலும் வரம்பு நாளன்று அதா 11 செப்டப்பர், 2023 அன்று பங்குகளை வைத்திருக்கும் நபர் அறிவிப்பில் உள்ள மின்னனு வாக்குப்பதி வழிமுறை அறிவுரைகளை படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருந்தபோதும், தொலைதூர மின்னஜ வாக்குப்பதிவுக்காக ஏற்கனவே CDSL-ல் பதிவு செய்த நபர், தற்போதைய பயனாளர் அடையாள முகவரி (USER II ற்றும் கடவுச்சொல்லை (PASSWORD) பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

4. தொலைதூர மின்னணு வாக்குபதிவு மற்றும் வருடாந்திர பொதுகூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவுக்க அறிவுணசள் அடங்கிய அறிவிப்பு ஆனது ஆண்டு அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது அது நிறுவனத்தி. இணையதளம் www.celebritygroup.com மற்றும் CDSL இன் மின்னணு வாக்குப்பதிவு இணையதளம் ww evotingindia.com பற்றும் பங்கு பரிவர்த்தனைகள் இணையதளம் அதாவது BBE லிமிடெட் மற்றும் இந்தி தேசிய பங்கு பரிவர்த்தனை லிமிடெடின் முறையே www.bseindia.com பற்றும் www.nseindia.com ஆகியவற்றி

5. வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்த மேலும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான ஏதேனும் விசாரணைகள்/குறைகள் அல்லது விவகாரங்கள் இருப்பின் அதுகுறித்து www.evotingindia.com –ல் உதவி பிரிவு கீழ் கிடைக்கப்பெறும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ("FAQs") மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ் பார்வையிடலாம் அல்லது சென்ட்ரல் டெபாசிடரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெடின் திரு. ராகே நல்வி (022-23058542 உதவிமேறை: 1800225533, மின்னஞ்சல்: helpdesk.evoting@cdslindia.com அணுகல அல்லது லின்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) (மின்னஞ்சல் – <u>rnt.helpdesk@link</u> ்டணமில்லா எண்: 18001020878) அல்லது investorservices@celebritygroup.com இல் மின்னஞ்சல் மூலம் கீழே . கையொப்பமிட்டவருக்கு அனுப்பலாம்.

மின்னனு வாக்குப்பதிவு (அதாவது தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னனு வாக்குப்பதிவு) நடைமுறைகள் நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடைபெற M/s. BP an Associates, செயலாற்றும் நிறுவன செயலாளர்கள், சென்னை அவர்களை ஆராய்வாளராக நிறுவனம் நியமன

பகுடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் காரணமாக நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 91 மற்றும் நிறுவனங்கள் மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 இன் விதி 10 விதிகளின்படி, உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்றுப் புத்தகங்கள் செவ்வாய்கிழமை, 12 செப்டம்பர், 2023 முதல் திங்கள்கிழமை, 18 செப்டம்பர், 2023 இரு தேதிக

தேதி: 26 ஆகஸ்ட் 2023 இடம்: சென்னை

குழுவின் ஆணைப்பட செலிபிரிட்டி பேஷன்ஸ் லிமிடெடுக்காக A ரிஷி குமா நிறுவன செயலாளர்